

தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) அவர்களின் நடவடிக்கைகள்  
முன்னிலை: திரு.செ.குழந்தைமணி.,

ந.க.எண்:ஆ3/1786/2021

நாள்:14.09.2021

பொருள் : மனைப்பிரிவு - மலையிட பாதுகாப்பு குழும்பகுதி - தென்காசி ஊராட்சி ஒன்றியம் சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி சர்வே எண்கள் 60/13A, 60/13B, 60/13C மற்றும் 60/13D - ல் அமைந்துள்ள குடியிருப்பு மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இறுதி ஒப்புதல் அனுமதித்து உத்தரவிடல் தொடர்பாக.

- பார்வை :1. இணை இயக்குநர்/உதவி இயக்குநர் (மு.கூ.பொ)<sup>1</sup> மாவட்ட நகர் ஊரமைப்பு தென்காசி - ந.க.எண் : 694/2021 தெ.மா.ந.ஊ.அ நாள் : 06.08.2021
2. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (மண்டலம்-3) பரிந்துரை நாள் : 24.08.2021
3. திரு.M.S.ஆனந்த் 4/1303 - இலஞ்சி வல்லம் ரோடு செங்கோட்டை.



ஆணை:

தென்காசி ஊராட்சி ஒன்றியம் சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி சர்வே எண்கள் 60/13A, 60/13B, 60/13C மற்றும் 60/13D -ல் அமைந்துள்ள 5450.00 ச.மீ பரப்பளவு கொண்ட 21(இருபத்தி ஒன்று) மனைப்பிரிவுகளுக்கு பார்வை- 3 ல் காணும் மனை மேம்பாட்டாளரால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் உள்ளிட்ட ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு தனியரால் உரிய கட்டணங்கள் செலுத்தப்பட்ட பின்னர் நிபந்தனைகளுடன் உத்தேச மனைப் பிரிவு ஒப்புதல் ஆணை பார்வை 1-ன் படி பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விண்ணப்பதாரர் கீழ்க்கண்ட விவரப்படி உரிய கட்டணத் தொகையினை சுமைதீர்ந்தபுரம் ஊராட்சியில் செலுத்தியுள்ளார்

1. கூராய்வுக் கட்டணம் சர்வே எண்: 60/13A, 60/13B, 60/13C மற்றும் 60/13D -ல் அமைந்துள்ள 5450.00 ச.மீ பரப்பளவு கொண்ட 21(இருபத்தி ஒன்று) மனைப்பிரிவுகளுக்கு (திட்டமில்லாத பகுதியில் அமையும் மனைப்பிரிவு) கூராய்வுக் கட்டணம் மனை ஒன்றுக்கு ரூ. 1000/- வீதம் (21X 1000 = 21000/-) சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. (பல்வகை வரவு ரசீது எண் : 81175 - நாள் : 13.09.2021)
2. நிலப் பயன் மாற்று கட்டணம் சர்வே எண்: 60/13A, 60/13B, 60/13C மற்றும் 60/13D -ல் அமைந்துள்ள 5450.00 ச.மீ பரப்பளவு கொண்ட 21(இருபத்தி ஒன்று) மனைப்பிரிவுகளுக்கு (திட்டமில்லாத பகுதியில் அமையும் மனைப்பிரிவு) நிலப் பயன் மாற்று கட்டணம் சந்தை மதிப்பின் படி 5450.00 ச.மீ (1.35 ஏக்கர்) 1.35X5901=796635/- க்கு 3% = 23899/- சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. (பல்வகை வரவு ரசீது எண் : 81176 - நாள் : 13.09.2021)
3. ஊராட்சி அனுமதி கட்டணம் சர்வே எண்: 60/13A, 60/13B, 60/13C மற்றும் 60/13D -ல் அமைந்துள்ள 5450.00 ச.மீ பரப்பளவு கொண்ட 21(இருபத்தி ஒன்று) மனைப்பிரிவுகளுக்கு (திட்டமில்லாத பகுதியில் அமையும் மனைப்பிரிவு) ஊராட்சி அனுமதி கட்டணம் ரூ. 2000/- சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. (பல்வகை வரவு ரசீது எண் : 81177 - நாள் : 13.09.2021)

*(Handwritten signature)*

எனவே நகர் ஊரமைப்பு இணை இயக்குநர் அவர்களின் கடிதத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி சர்வே எண்கள் 60/13A, 60/13B, 60/13C மற்றும் 60/13D -ல் அமைந்துள்ள 5450.00 ச.மீ பரப்பளவு கொண்ட 21(இருபத்தி ஒன்று) மனைப்பிரிவுகளுக்கு இறுதி மனைப்பிரிவு ஒப்புதல் ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ)  
தென்காசி

12.9.2021

பெறுநர்:

திரு. M.S. ஆனந்த்  
4/1303- இலஞ்சி வல்லம் ரோடு,  
செங்கோட்டை.

நகல்:

தனி அலுவலர், சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி.

நகல் பணிநிறுத்தப்பட்டுகிறது.

நகர் ஊரமைப்பு இணை இயக்குநர்/உதவி இயக்குநர்(மு.கூ.பொ)  
நகர் ஊரமைப்பு அலுவலகம், எண்:5, பாரதி நகர் முதல் தெரு-மேலகரம்



**அனுப்புநர்**

திரு.சி.மதிவாணன்., பி.இ.,  
இணை இயக்குநர்/உதவி இயக்குநர் (மு.கூ. பொ),  
மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்,  
எண்-5,பாரதிநகர் முதல் தெரு,மேலகரம்,  
தென்காசி - 627 818.  
e-mail:dtcp.tenkasi@gmail.com  
Phone: 04633-295294

**பெறுநர்**

தனி அலுவலர், சுமைதீர்ந்தபுரம்  
ஊராட்சி/  
வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ),  
வட்டார வளர்ச்சி அலுவலகம்,  
தென்காசி.

ந.க.எண் . 694/2021 தெமாநஊஅ  
அய்யா,

நாள் . .07.2021.

**பொருள் :** மனைப்பிரிவு - மலையிட பாதுகாப்பு குழும பகுதி - மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் - தென்காசி மாவட்டம் - செங்கோட்டை வட்டம் - வல்லம் கிராமம் - சர்வே எண்கள் . 60/13A, 60/13B, 60/13C, 60/13D -ல் அமைந்துள்ள 5450.00ச.மீ பரப்பில் அமையும் குடியிருப்பு மனைப்பிரிவுக்கான அனுமதி /இசைவு - ஒப்புதல் வழங்குதல் - குறித்து.

**பார்வை :**

1. திரு. மனுதாரர் திரு.M.S.ஆனந்த் என்பவரின் விண்ணப்பம் நாள்.10.06.2021, 08.07.2021 மற்றும் 27.07.2021.
2. இவ்வலுவலக கடிதம் இதே எண் நாள் 30.06.2021 மற்றும் 16.07.2021
3. நகர் ஊரமைப்பு இயக்குநர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை கடிதம் ந.க. எண் 19799/2020 போ, நாள் 24.12.2020
4. அரசாணை எண் 138, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நாள் 04.06.2004
5. அரசாணை எண் 79, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நாள் 04.05.2017
6. இணை இயக்குநர்(பொ), வேளாண்மைத்துறை தென்காசி கடிதம் ந.க. எண் நி4/4026/2020, நாள் 06.01.2021
7. அரசாணை எண் 18, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள் 04.02.2019 மற்றும் அரசாணை எண் 16, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள் 30.01.2020
8. அரசாணை எண் 141, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (நவ4(3) துறை, நாள் 23.09.2020
9. அரசாணை எண் 181, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (ந.வ4(1) துறை, நாள் 09.12.2020

*(Handwritten signature)*

10. அரசு கடிதம் எண் 19113/நவ4(3)/2017-1, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நாள் 30.08.2017
11. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை ந.க. எண் 13686/2017 எல்ஏ1, நாள் 08.09.2017
12. நகர் ஊரமைப்பு இயக்குநர், சென்னை சுற்றறிக்கை கடிதம் ந.க. எண் 4367/2019 பிஏ2, நாள் 14.10.2019.
13. நகர் ஊரமைப்பு இயக்குநர், சென்னை சுற்றறிக்கை கடிதம் ந.க. எண் 4367/2019 பிஏ2, நாள் 05.02.2020.
14. வட்டாட்சியர், செங்கோட்டை அவர்களின் சான்று எண் .மூமு.அ1/2746/2020 நாள் .16.12.2020.
15. தலைமை வனபாதுகாவலர், சென்னை அவர்களின் கடிதம் எண் .K.Dis No.TS4/7267/2021, நாள் .06.05.2021.
16. செயற்பொறியாளர்(பொ), வேளாண் பொறியியல் துறை, திருநெல்வேலி அவர்களின் கடிதம் எண் .ஆ1/4229/2020 நாள் .07.01.2021.
17. இணை இயக்குநர்/உதவி இயக்குநர்(கூபொ), சுரங்க மற்றும் கனிமவளத்துறை, தென்காசி அவர்களின் தடையின்மை சான்று எண் .M1/38505/2020 நாள் .13.01.2021.
18. கோட்டாட்சியர், தென்காசி அவர்களின் தடையின்மை சான்று எண் .அ2/61/2021 நாள் .15.04.2021.

-----

பார்வை 1-ல் சுட்டிய கடிதத்துடன் பெறப்பட்ட தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், வல்லம் கிராமம், சர்வே எண்கள். 60/13A, 60/13B, 60/13C, 60/13D -ல் அமைந்துள்ள 5450.00ச.மீ பரப்பளவு அமையும் குடியிருப்பு மனைப்பிரிவு இசைவுக்கான கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு பார்வை 2-ல் சுட்டிய இவ்வலுவலக கடிதம் நாள் 30.06.2021 மூலம் மனைப்பிரிவு சாலை அமைப்பு வரைபடம் இசைவு வழங்கப்பட்டது. பார்வை 1-ல் சுட்டிய 08.07.2021 நாளிட்ட மனுதாரர் கடிதம் மூலம் சாலை மற்றும் பொது ஒதுக்கீடுகளை உள்ளாட்சியிடம் தானமாக தானப்பத்திரம் எண் 1407/2021, நாள் 06.07.2021-ல் ஒப்படைக்கப்பட்டு பெறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உத்தேச மனைப்பிரிவுக்கு கீழ்க்கண்ட ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

2. மனைப்பிரிவிற்கு இணைப்பில் உள்ள மனைப்பிரிவு நிபந்தனைகளின் படி ஒப்புதல் வழங்கப்படுகிறது. ஒப்புதல் வழங்கப்பட்ட மனைப்பிரிவு வரைபடத்திற்கு ம.வ(HACA)/தெமாநணஅ எண் 01/2021 என எண்ணிடப்பட்டு 4 அசல் வரைபடங்கள் மற்றும் அசல் தானப்பத்திரம் மேல்நடவடிக்கைக்காக இத்துடன் அனுப்பிவைக்கப்படுகிறது.



3. மேலும் உள்ளாட்சியால் இறுதி ஒப்புதல் அளிக்கப்படும்போது மனைப்பிரிவு நிபந்தனை எண் 9(ஆ)-ன் படி அவ்வாணையின் நகலினை உடனடியாக இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

4. உள்ளாட்சியின் ஒப்புதலுடன் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு வரைபடத்தினை சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்திற்கும், நில அளவைத் துறைக்கும், தகவலுக்கும் உரிய நடவடிக்கைக்கும் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.

5. செயலாணைக்கடிதம், மனைப்பிரிவு நிபந்தனைகள் மற்றும் வரைபடங்கள் பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புக்கொள்ளுதலை உடன் அனுப்பிவைக்குமாறும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

உத்தேச குடியிருப்பு மனைப்பிரிவிற்கு TNCDDBR-2019 விதி 47(6)-ன் படி 120சமீ பரப்பளவுள்ள பூங்கா இடத்திற்கு ஈடாக அரசு வழிகாட்டு மதிப்பீட்டு தொகையான ரூ.18,000/- (ரூபாய் பதினெட்டாயிரம் மட்டும்) அரசு கணக்கில் மனுதாரரால் 23.07.2021-ல் செலுத்தப்பட்டுள்ளது.

#### சிறப்பு நிபந்தனைகள்

1. நகர் ஊரமைப்பு துறை சட்டப்பூர்வமாக தொழில் நுட்ப அனுமதி அளிப்பதன் மூலம் விண்ணப்பதாரரின் பேரில் உள்ள நில உரிமையை உறுதிப்படுத்தவில்லை. தொழில் நுட்ப அனுமதி அளிப்பதற்கு முன்பு விண்ணப்பதாரரின் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரையப்பத்திரம், குத்தகை பத்திரம், பட்டா, தானப்பத்திரம், பொது அதிகார பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன் மூலம் முதற்கட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று பார்க்கப்படுகிறது.

சொத்தினை வாங்க விரும்பும் எந்த நபரும், விண்ணப்பதாரருக்கு சொத்தின் மீது உள்ள உரிமையை தனியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அதன் மேல் வேறு யாரேனும் தனி நபர் உரிமை கொண்டால் அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக் கொள்ளலாம். இதனை முடிவு செய்ய நகர் ஊரமைப்புத் துறை பொருத்தமான அமைப்பு அல்ல.


2. (a) பார்வை 9-ல் கண்ட அரசாணை மற்றும் பார்வை 7-ல் கண்ட TNCDDBR 2019 விதி எண் 47 (1)-ன் படியும் மாநகராட்சி /நகராட்சி பகுதி எனில் "Collecting the necessary fees including the changes for providing amenities like roads, storm water drains and street lights from the applicants". After collecting the necessary fees the final layout sketch, permit of planning authority along with approval of Local Body shall be issued to the applicant directly.

(b) மாநகராட்சி /நகராட்சி அல்லாத பகுதிகளில் "Shall collect the necessary fees and issue the final layout sketch, permit of planning authority along with

*S. S. S. S. S.*



- the permist of local body to the applicant(s) directly, only after ensuring that the applicant lays tar roads, provide other amenities like storm warm drains, water supply facilities by constructing required OHT, provide necessary street lights, etc., as per the standards specified by the local body”.
3. (EWS) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் மனைகள் ஒருங்கிணைக்கவோ மாற்றி அமைக்கவோ கூடாது. ஆனால் கிராமப்புற பகுதிகளில் மனை ஒப்புதல் வழங்கப்பட்ட 3 வருடங்களுக்கு மேலாகியும் EWS மனைகள் விற்க இயலாத நிலை இருப்பின் அரசாணை எண் 18, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள் 31.01.2020-ன் படி EWS மனைகளை ஒருங்கிணைப்பு செய்ய விண்ணப்பித்து உரிய அனுமதி பெறப்பட வேண்டும்.
  4. பார்வை 10 மற்றும் 11-ல் கண்ட அரசு கடிதம் மற்றும் நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் சுற்றறிக்கையின் படி உள்ளாட்சிக்கு தானமாக வழங்கப்பட்ட இடங்களை உள்ளாட்சியின் பெயருக்கு மாற்றி வருவாய் ஆவணங்களில் உள்ளாட்சியின் பெயரில் உரிமை மாற்றம் செய்து வருவாய் ஆவணங்களில் சர்வே எண் உட்பிரிவு செய்யப்பட்ட பின்னரே உள்ளாட்சியால் மனைப்பிரிவுக்கு இறுதி ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்.
  5. “The Tamil Nadu Government in G.O. (Ms) No. 112, Housing and Urban Development Department, dated 22.06.2017 have approved the Tamil Nadu Real Estate (Regulation & Development Act, 2016). The Promoter has to advertise, market, book, sell or offer for sale, are invite person to purchase in any manner, any plot, apartment or building, as the case may be, in any Real Estate Project or part of it only after registering the Real Estate project with the Real Estate Regulatory Authority-ன் படி நடவடிக்கை தொடருமாறு மனுதாரரை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
  6. பார்வை 5-ல் கண்டுள்ள அரசாணையின் படி திட்டமில்லாத பகுதியில் அமையும் மனைப்பிரிவு எனில் விதி எண் 3-ன் படி மனை ஒன்றுக்கு ரூ.1000/- (ரூபாய் ஆயிரம் மட்டும்)-த்தை திரும்ப பெறமுடியாத கூராய்வு கட்டணத் தொகையையும் மற்றும் விதி எண் 9-ன் படி இடத்தின் சந்தை மதிப்பில் 3% தொகையை நிலப்பயன் மாற்றக் கட்டணமாகவும் உள்ளாட்சியால் இறுதி ஒப்புதல் வழங்கும் முன் வசூல் செய்த பிறகே உள்ளாட்சியால் இறுதி ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்.
  7. பார்வை 4 மற்றும் 7-ல் காணும் அரசாணைகளின் படி மனைகளுக்கான நன்னிலை வரி ரூ.6300/- (ரூபாய் ஆறாயிரத்து முந்நூறு மட்டும்) அரசு கணக்கில் 23.07.2021-ல் மனுதாரரால் செலுத்தப்பட்டுள்ளது
  8. This order is passed subject to the outcome of the Madras High Court Madurai Bench writ petition W.P. (MD) No. 8948 of 2019

  
 இணை இயக்குநர் / உதவி இயக்குநர் (மு.கூ.பொ),  
 மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்,  
 தென்காசி.

51.24/21

## இணைப்பு

வரைபடம் மற்றும் மனைப்பிரிவு நிபந்தனைகள்  
4 தொகுப்பு மற்றும் அசல் தானபத்திரம்

## நகல்

1. திரு.M.S.ஆனந்த்,  
4/1303, இலஞ்சி - வல்லம் ரோடு,  
செங்கோட்டை வட்டம்,  
தென்காசி மாவட்டம் - 627 805
2. செயலாளர் (திட்டம்), தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம்  
(INRERA), 1ஏ, காந்தி இர்வின் பாலம் ரோடு முதல் தளம், எழும்பூர், சென்னை
3. இருப்பு கோப்பு (வரைபடம் 1 மற்றும் நிபந்தனைகள் படிவம் -1)

பத்தி ஒன்று மட்டும்

*M. d. Sival*